



കേരള அரசു

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

எண் 2197/ச. இ. பி. 1/2017/சட்டம்.

திருவனந்தபுரம், 2017 பிப்ரவரி 3
1192 மகரம் 21/
1938 மாகம் 14.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2017 பிப்ரவரி 2-ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

பி. ஜி. ஹரீந்திரநாத்,
சட்டத்துறை செயலாளர்.

2017-ன் அவசரச்சட்டம் எண் 1

**2017-ன் கேரள மாநில சிறுபான்மையோர்
குழும (திருத்த) அவசரச்சட்டம்**

இந்தியக்குடியரசின் அறுபத்தியெட்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பரப்படுத்தப்பட்டது.

2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் குழும சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் குழும சட்டம் இதற்கு பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்ய வேண்டியது உகந்ததாக இருப்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்பதை கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

தற்போது, எனவே, இந்திய குடியரசின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் பிரகரம் செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2017-ன் கேரள மாநில சிறுபான்மையோர்குழும (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. 2014-ன் 5-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 2014-ன் கேரள மாநில சிறுபான்மையோர் குழும சட்டத்தின் (2014-ன் 5) (இதற்குப்பிறகு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 3-ல் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 3-ன் துணைப் பிரிவு (2) உட்பிரிவு (பி)-ல் “மற்றொரு” என்ற சொல்லிற்குப் பதிலாக “ஒரு” என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும்.

பி. சதாசிவம்,
ஆளுநர்.